

1. A Juvenile Justice Board constituted under

- (A) Section 2 (B) Section 3  
(C) Section 4 (D) Section 5

இளஞ்சிறார் நீதிக்குழுமம் ————— பிரிவின் கீழ் நிறுவப்படுகிறது.

- (A) பிரிவு 2 (B) பிரிவு 3  
(C) பிரிவு 4 (D) பிரிவு 5

2. Children's Home is established by State Government or by voluntary organization and certified by the Government under

- (A) Section 33 (B) Section 34  
(C) Section 35 (D) Section 36

குழந்தைகள் காப்பகம் என்பது மாநில அரசு மற்றும் மாநில அரசால் சான்றளிக்கப்பட்ட தன்னார்வ அமைப்பினாலும் கீழ்க்கண்ட ————— பிரிவின் கீழ் நிறுவப்படுகிறது.

- (A) பிரிவு 33 (B) பிரிவு 34  
(C) பிரிவு 35 (D) பிரிவு 36

3. Child welfare committee is constituted under

- (A) Section 28 (B) Section 29  
(C) Section 30 (D) Section 31

————— பிரிவின் கீழ் குழந்தை நலக் குழு அமைக்கப்படுகிறது.

- (A) பிரிவு 28 (B) பிரிவு 29  
(C) பிரிவு 30 (D) பிரிவு 31

4. Observation Home is established by ————— section.

- (A) Section 7 (B) Section 08  
(C) Section 9 (D) Section 10

————— பிரிவின் கீழ் கண்காணிப்பகங்கள் அமைக்கப்படுகிறது.

- (A) பிரிவு 7 (B) பிரிவு 8  
(C) பிரிவு 9 (D) பிரிவு 10

5. Shelter Home is set up under section

- (A) Section 37 (B) Section 38  
(C) Section 39 (D) Section 40

————— பிரிவின் கீழ் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்படுகிறது.

- (A) பிரிவு 37 (B) பிரிவு 38  
(C) பிரிவு 39 (D) பிரிவு 40

6. Special Home is established under section

- (A) Section 8 (B) Section 9  
(C) Section 10 (D) Section 11

சிறப்பு இல்லங்கள் ————— பிரிவின் கீழ் அமைக்கப்படுகிறது.

- (A) பிரிவு 8 (B) பிரிவு 9  
(C) பிரிவு 10 (D) பிரிவு 11

7. A unit of the police force of a state designated for handling of juveniles or children is established under

- (A) Section 60 (B) Section 61  
(C) Section 62 (D) Section 63

சிறப்பு இளஞ்சிறார் காவல்துறை ————— பிரிவின் கீழ் அமைக்கப்படுகிறது.

- (A) பிரிவு 60 (B) பிரிவு 61  
(C) பிரிவு 62 (D) பிரிவு 63

8. Central or State advisory board or a district and city level advisory board is constituted under

- (A) Section 62 (B) Section 63  
(C) Section 64 (D) Section 65

மத்திய அல்லது மாநில மாவட்ட மற்றும் நகர ஆலோசனைக் குழுமங்கள் ————— பிரிவின் கீழ் அமைக்கப்படுகிறது.

- (A) பிரிவு 62 (B) பிரிவு 63  
(C) பிரிவு 64 (D) பிரிவு 65

9. According to section \_\_\_\_\_ of this act, an order against the Juvenile shall not be passed.

- (A) Section 14
- (B) Section 15
- (C) Section 16
- (D) Section 17

\_\_\_\_\_ பிரிவு இளஞ்சிறார் குறித்து பிறப்பிக்கலாகாத ஆணை குறித்து விவரிக்கிறது.

- (A) பிரிவு 14
- (B) பிரிவு 15
- (C) பிரிவு 16
- (D) பிரிவு 17

10. According to section \_\_\_\_\_ of this act, no juvenile shall be charged with or tried for any offence together with a person who is not a juvenile.

- (A) Section 18
- (B) Section 19
- (C) Section 20
- (D) Section 21

\_\_\_\_\_ பிரிவின் கீழ் இளம் வயதினன் மற்றும் இளம் வயதற்ற நபர் மீது கூட்டு நீதிமன்ற நடவடிக்கை கூடாது.

- (A) பிரிவு 18
- (B) பிரிவு 19
- (C) பிரிவு 20
- (D) பிரிவு 21

11. According to section \_\_\_\_\_ of this act, the identification of the Juvenile or any other report or proceedings of the juvenile court shall not be published in any news paper or television.

- (A) Section 20
- (B) Section 21
- (C) Section 22
- (D) Section 23

\_\_\_\_\_ பிரிவின் கீழ் எந்த ஒரு நீதிமன்ற நடவடிக்கையிலும் தொடர்புடைய ஒரு இளம் வயதினனின் பெயர் மற்ற விவரங்களை வெளியீடுகளில் அல்லது தொலைக்காட்சியில் பிரசுரிப்பதற்கான தடை உள்ளது.

- (A) பிரிவு 20
- (B) பிரிவு 21
- (C) பிரிவு 22
- (D) பிரிவு 23

12. If any person or newspaper or television publishers any identification of any juvenile he shall be liable to a penalty which may extend to

- (A) Rs. 10,000
- (B) Rs. 20,000
- (C) Rs. 25,000
- (D) Rs. 30,000

நீதிமன்ற நடவடிக்கையில் தொடர்புடைய இளம் வயதினன் பெயர் மற்ற விவரங்களை செய்திதாள் அல்லது தொலைகாட்சியில் பிரசுரித்தால் ————— தொகை அபராதமாக விதிக்கப்படும்.

- (A) ரூ. 10,000
- (B) ரூ. 20,000
- (C) ரூ. 25,000
- (D) ரூ. 30,000

13. Bail of juvenile is provided in this act under

- (A) Section 9
- (B) Section 10
- (C) Section 11
- (D) Section 12

பிரிவு ————— இளம் வயதினனை பிணையில் விடுவது பற்றி குறிப்பிடுகிறது.

- (A) பிரிவு 9
- (B) பிரிவு 10
- (C) பிரிவு 11
- (D) பிரிவு 12

14. This act lays down the provisions about “information to parent, guardian or probation Officer” under

- (A) Section 10
- (B) Section 11
- (C) Section 12
- (D) Section 13

பிரிவு ————— ன் படி பெற்றோர், காப்பாளர், அல்லது நன்னடத்தை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

- (A) பிரிவு 10
- (B) பிரிவு 11
- (C) பிரிவு 12
- (D) பிரிவு 13

15. Section ————— explains about adoption.

- (A) Section 40
- (B) Section 41
- (C) Section 42
- (D) Section 43

பிரிவு ————— தத்தெடுத்தல் பற்றி வரையறுத்துள்ளது.

- (A) பிரிவு 40
- (B) பிரிவு 41
- (C) பிரிவு 42
- (D) பிரிவு 43

16. Section ————— explains about foster care.

- (A) Section 40
- (B) Section 41
- (C) Section 42
- (D) Section 43

வளர்த்து பராமரித்தல் பற்றி ————— பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- (A) பிரிவு 40
- (B) பிரிவு 41
- (C) பிரிவு 42
- (D) பிரிவு 43

17. Sponsorship is explained under sec

- (A) Section 42
- (B) Section 43
- (C) Section 44
- (D) Section 45

பிரிவு ————— ல் மேம்பாட்டுத் திட்டம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

- (A) பிரிவு 42
- (B) பிரிவு 43
- (C) பிரிவு 44
- (D) பிரிவு 45

18. Attendance of parent or guardian of juvenile or child in the proceedings is required under

- (A) Section 44
- (B) Section 45
- (C) Section 46
- (D) Section 47

பிரிவு ————— இளம் வயதினன் அல்லது குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் வருகை பற்றி குறிப்பிடுகிறது.

- (A) பிரிவு 44
- (B) பிரிவு 45
- (C) பிரிவு 46
- (D) பிரிவு 47

19. Section \_\_\_\_\_ dispense with the attendance of the juvenile or child in the proceedings.

- (A) Section 45 (B) Section 46  
(C) Section 47 (D) Section 48

பிரிவு \_\_\_\_\_ ல் இளம் வயதினன் அல்லது குழந்தையின் வருகையை வலியுறுத்தாது விடல் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

- (A) பிரிவு 45 (B) பிரிவு 46  
(C) பிரிவு 47 (D) பிரிவு 48

20. The report of the probation officer or social worker shall be treated as confidential as per \_\_\_\_\_ section.

- (A) Section 51 (B) Section 52  
(C) Section 53 (D) Section 54

பிரிவு \_\_\_\_\_ நன்டைத்தை அலுவலர் அல்லது சமூக ஊழியர் அறிக்கைகள் இரகசியம் என கருதப்பட வேண்டியவை என்று விவரிக்கப்பட்டுள்ளது.

- (A) பிரிவு 51 (B) பிரிவு 52  
(C) பிரிவு 53 (D) பிரிவு 54

21. Presumption and determination of age is explained in \_\_\_\_\_ of this act.

- (A) Section 47 (B) Section 48  
(C) Section 49 (D) Section 50

வயது குறித்த அறுதியும் துணிவும் பிரிவு \_\_\_\_\_ குறிப்பிடுகிறது.

- (A) பிரிவு 47 (B) பிரிவு 48  
(C) பிரிவு 49 (D) பிரிவு 50

22. Section \_\_\_\_\_ explains about sending a juvenile or child outside jurisdiction.

- (A) Section 49 (B) Section 50  
(C) Section 51 (D) Section 52

பிரிவு \_\_\_\_\_ இளம் வயதினனை அல்லது குழந்தையை எல்லைக்கு அப்பால் அனுப்புதல் பற்றி விவரிக்கிறது.

- (A) பிரிவு 49 (B) பிரிவு 50  
(C) பிரிவு 51 (D) பிரிவு 52

23. No second appeal shall lie from any order of the Court of Session passed in appeal under section

(A) Section 51 (B) Section 52

(C) Section 53 (D) Section 54

———— பிரிவு மேல்முறையீட்டில் பிறப்பித்த எந்த ஒரு ஆணை மீதும் இரண்டாம் மேல்முறையீடு செய்யக் கூடாது என்று வரையறுக்கிறது.

(A) பிரிவு 51 (B) பிரிவு 52

(C) பிரிவு 53 (D) பிரிவு 54

24. Section ————— of this act explains about Revision.

(A) Section 50 (B) Section 51

(C) Section 52 (D) Section 53

பிரிவு ————— சீராய்வு மனு பற்றி வரையறுக்கிறது.

(A) பிரிவு 50 (B) பிரிவு 51

(C) பிரிவு 52 (D) பிரிவு 53

25. Section ————— of this act explains about contribution by parents.

(A) Section 58 (B) Section 59

(C) Section 60 (D) Section 61

பிரிவு ————— பெற்றோர்களின் பங்களிப்பு பற்றி விவரிக்கிறது.

(A) பிரிவு 58 (B) பிரிவு 59

(C) பிரிவு 60 (D) பிரிவு 61

26. Fund is defined under section

(A) Section 60 (B) Section 61

(C) Section 62 (D) Section 63

பிரிவு ————— நிதி பற்றி வரையறுத்துள்ளது.

(A) பிரிவு 60 (B) பிரிவு 61

(C) பிரிவு 62 (D) பிரிவு 63

27. There shall be atleast \_\_\_\_\_ members including the principal magistrates present at the time of final disposal of the case.

(A) 2 (B) 3

(C) 4 (D) 5

வழக்கின் இறுதி முடிவை எடுக்கும் நேரத்தில் முதன்மை நடுவர் உட்பட \_\_\_\_\_ உறுப்பினர்கள் இருந்தாக வேண்டும்.

(A) 2 (B) 3

(C) 4 (D) 5

28. Section \_\_\_\_\_ explains about the protection of action taken in good faith.

(A) Section 64 (B) Section 65

(C) Section 66 (D) Section 67

பிரிவு \_\_\_\_\_ நல்லெண்ணத்துடன் எடுக்கப்பட்ட செயலுக்கான பாதுகாப்பு அளிக்கிறது.

(A) பிரிவு 64 (B) பிரிவு 65

(C) பிரிவு 66 (D) பிரிவு 67

29. Section \_\_\_\_\_ defines the process of rehabilitation and social integration.

(A) Section 40 (B) Section 41

(C) Section 42 (D) Section 43

பிரிவு \_\_\_\_\_ மறுவாழ்வு மற்றும் சமூக மீள் சீராக்கத்திற்கான செயல்முறை பற்றி வரையறுத்துள்ளது.

(A) பிரிவு 40 (B) பிரிவு 41

(C) பிரிவு 42 (D) பிரிவு 43

30. Juvenile Justice (Shelter and protection) Act 2000 contains totally \_\_\_\_\_ sections.

(A) 68 (B) 69

(C) 70 (D) 71

இளஞ்சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2000ல் மொத்தம் \_\_\_\_\_ பிரிவுகள் உள்ளது.

(A) பிரிவு 68 (B) பிரிவு 69

(C) பிரிவு 70 (D) பிரிவு 71



31. Juvenile Justice (Shelter and protection) Act 2000 contains totally \_\_\_\_\_ chapters.

- (A) 5 (B) 6  
(C) 7 (D) 8

இளஞ்சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2000ல் மொத்தம் \_\_\_\_\_ அத்தியாயங்கள் உள்ளது.

- (A) பிரிவு 5 (B) பிரிவு 6  
(C) பிரிவு 7 (D) பிரிவு 8

32. Begging is defined under section

- (A) Section 2(a) (B) Section 2(b)  
(C) Section 2(c) (D) Section 2(d)

பிச்சையெடுத்தல் என்பது \_\_\_\_\_ பிரிவின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளது.

- (A) பிரிவு 2(a) (B) பிரிவு 2(b)  
(C) பிரிவு 2(c) (D) பிரிவு 2(d)

33. "Fit institution" is defined under section

- (A) Section 2(e) (B) Section 2(f)  
(C) Section 2(g) (D) Section 2(h)

தகுநிலை நிறுவனம் \_\_\_\_\_ பிரிவில் விளக்கப்பட்டுள்ளது.

- (A) பிரிவு 2(e) (B) பிரிவு 2(f)  
(C) பிரிவு 2(g) (D) பிரிவு 2(h)

34. Section \_\_\_\_\_ defines about "fit person".

- (A) Section 2(g) (B) Section 2(h)  
(C) Section 2(i) (D) Section 2(j)

\_\_\_\_\_ பிரிவு தகுநிலை நபர் பற்றி விளக்குகிறது.

- (A) பிரிவு 2(g) (B) பிரிவு 2(h)  
(C) பிரிவு 2(i) (D) பிரிவு 2(j)

35. "Guardian" in relation to a child is defined under section

- (A) Section 2(j) (B) Section 2(k)  
(C) Section 2(l) (D) Section 2(m)

\_\_\_\_\_ பிரிவு பாதுகாவலர் பற்றி விளக்குகிறது.

- (A) பிரிவு 2(j) (B) பிரிவு 2(k)  
(C) பிரிவு 2(l) (D) பிரிவு 2(m)

36. Section \_\_\_\_\_ defines about a “juvenile” or “child”.
- (A) Section 2(i) (B) Section 2(j)  
(C) Section 2(k) (D) Section 2(l)
- \_\_\_\_\_ பிரிவு இளஞ்சிறார் அல்லது குழந்தை பற்றி சொற் பொருள் விளக்கமளித்துள்ளது.
- (A) பிரிவு 2(i) (B) பிரிவு 2(j)  
(C) பிரிவு 2(k) (D) பிரிவு 2(l)
37. Juvenile in conflict with law is explained under section
- (A) Section 2(i) (B) Section 2(j)  
(C) Section 2(k) (D) Section 2(l)
- \_\_\_\_\_ பிரிவு சட்டத்துடன் முரண்படும் இளஞ்சிறார் பற்றி விளக்கமளித்துள்ளது.
- (A) பிரிவு 2(i) (B) பிரிவு 2(j)  
(C) பிரிவு 2(k) (D) பிரிவு 2(l)
38. “Narcotic drug’ and psychotropic substance is defined under section
- (A) Section 2(l) (B) Section 2(m)  
(C) Section 2(n) (D) Section 2(o)
- \_\_\_\_\_ பிரிவு, போதை மயக்க மருந்து மற்றும் மன மயக்க மருந்து பற்றி விளக்கமளித்துள்ளது.
- (A) பிரிவு 2(l) (B) பிரிவு 2(m)  
(C) பிரிவு 2(n) (D) பிரிவு 2(o)
39. Probation Officer is defined under section
- (A) Section 2(q) (B) Section 2(r)  
(C) Section 2(s) (D) Section 2(t)
- \_\_\_\_\_ பிரிவு நன்னடத்தை அலுவலர் பற்றி விளக்கமளிக்கிறது.
- (A) பிரிவு 2(q) (B) பிரிவு 2(r)  
(C) பிரிவு 2(s) (D) பிரிவு 2(t)
40. “Offence” is defined under section
- (A) Section 2(p) (B) Section 2(q)  
(C) Section 2(r) (D) Section 2(s)
- \_\_\_\_\_ பிரிவு, ‘குற்றம்’ என்பது பற்றி விளக்கமளித்துள்ளது.
- (A) பிரிவு 2(p) (B) பிரிவு 2(q)  
(C) பிரிவு 2(r) (D) பிரிவு 2(s)

41. 'Place of Safety' is defined under section

- (A) Section 2(p)
- (B) Section 2(q)
- (C) Section 2(r)
- (D) Section 2(s)

————— பிரிவு 'பாதுகாப்பான இடம்' என்பது பற்றி விளக்கமளித்துள்ளது.

- (A) பிரிவு 2(p)
- (B) பிரிவு 2(q)
- (C) பிரிவு 2(r)
- (D) பிரிவு 2(s)

42. "Public place" is defined under section

- (A) Section 2(q)
- (B) Section 2(r)
- (C) Section 2(s)
- (D) Section 2(t)

————— பிரிவு "பொது இடம் பற்றி" விளக்கமளித்துள்ளது.

- (A) பிரிவு 2(q)
- (B) பிரிவு 2(r)
- (C) பிரிவு 2(s)
- (D) பிரிவு 2(t)

43. Alternative punishment is explained in section

- (A) Section 26
- (B) Section 27
- (C) Section 28
- (D) Section 29

————— பிரிவு, மாற்றுத் தண்டனை பற்றி விளக்கமளித்துள்ளது.

- (A) பிரிவு 26
- (B) பிரிவு 27
- (C) பிரிவு 28
- (D) பிரிவு 29

44. Exploitation of Juvenile or child employee is given in section

- (A) Section 26 (B) Section 27  
(C) Section 28 (D) Section 29

————— பிரிவு, குழந்தை தொழிலாளி அல்லது இளம் வயதினன் மீதான சுரண்டல் பற்றி விளக்கமளித்துள்ளது.

- (A) பிரிவு 26 (B) பிரிவு 27  
(C) பிரிவு 28 (D) பிரிவு 29

45. Punishment for employment of juvenile or child for begging is given in section

- (A) Section 21 (B) Section 22  
(C) Section 23 (D) Section 24

————— பிரிவு, குழந்தை அல்லது இளம் வயதினரை பிச்சையெடுக்க நியமித்தால் கிடைக்கும் தண்டனை பற்றி விளக்கமளித்துள்ளது.

- (A) பிரிவு 21 (B) பிரிவு 22  
(C) பிரிவு 23 (D) பிரிவு 24

46. Punishment for cruelty to juvenile or child is given in section

- (A) Section 23 (B) Section 24  
(C) Section 25 (D) Section 26

————— பிரிவு, குழந்தை அல்லது இளம் வயதினனுக்கு எதிரான கொடுமைக்கு கிடைக்கும் தண்டனை பற்றி விளக்கமளித்துள்ளது.

- (A) பிரிவு 23 (B) பிரிவு 24  
(C) பிரிவு 25 (D) பிரிவு 26

47. Inquiry is explained under section

- (A) Section 31 (B) Section 32  
(C) Section 33 (D) Section 34

————— பிரிவு விசாரணை பற்றி விளக்கமளித்துள்ளது.

- (A) பிரிவு 31 (B) பிரிவு 32  
(C) பிரிவு 33 (D) பிரிவு 34

48. Inspection is defined under section

- (A) Section 32 (B) Section 33  
(C) Section 34 (D) Section 35

————— பிரிவு, ஆய்வு செய்வது பற்றி விளக்கமளித்துள்ளது.

- (A) பிரிவு 32 (B) பிரிவு 33  
(C) பிரிவு 34 (D) பிரிவு 35

49. Social auditing is defined in section

- (A) Section 35 (B) Section 36  
(C) Section 37 (D) Section 38

————— பிரிவு சமூகத் தணிக்கை பற்றி விளக்கமளித்துள்ளது.

- (A) பிரிவு 35 (B) பிரிவு 36  
(C) பிரிவு 37 (D) பிரிவு 38

50. Removal of disqualification attaching to conviction is given under section

- (A) Section 17 (B) Section 18  
(C) Section 19 (D) Section 20

————— பிரிவு குற்றத் தீர்ப்புடன் தொடர்புடைய தகுதி இழப்பினை நீக்குகிறது.

- (A) பிரிவு 17 (B) பிரிவு 18  
(C) பிரிவு 19 (D) பிரிவு 20

51. Continuation of Inquiry in respect of juvenile who has ceased to be a Juvenile is explained under section

- (A) Section 3 (B) Section 4  
(C) Section 5 (D) Section 6

————— பிரிவு, இளம் வயதைக் கடந்துவிட்ட நிலையில் அவ்விளம் வயதினன் தொடர்பாக முன்னரே துவங்கப்பட்ட விசாரணை பற்றி விளக்குகிறது.

- (A) பிரிவு 3 (B) பிரிவு 4  
(C) பிரிவு 5 (D) பிரிவு 6

52. Powers of juvenile justice board is given in section

- (A) Section 5 (B) Section 6  
(C) Section 7 (D) Section 8

————— பிரிவு, இளஞ்சிறார் நீதிக்குழுமத்தின் அதிகாரம் பற்றி குறிப்பிடுகிறது.

- (A) பிரிவு 5 (B) பிரிவு 6  
(C) பிரிவு 7 (D) பிரிவு 8

53. Section ————— explains about the procedure to be followed by a Magistrate not empowered under the act.

- (A) Section 5 (B) Section 6  
(C) Section 7 (D) Section 8

————— பிரிவு இச்சட்டத்தின் கீழ் அதிகாரம் அளிக்கப்படாத ஒரு நடுவர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறை பற்றி விவரிக்கிறது.

- (A) பிரிவு 5 (B) பிரிவு 6  
(C) பிரிவு 7 (D) பிரிவு 8

54. Section ————— explains about the inquiry by board regarding juvenile.

- (A) Section 12 (B) Section 13  
(C) Section 14 (D) Section 15

————— பிரிவு இளஞ்சிறார் பற்றிய குழுமத்தின் விசாரணை பற்றி வரையறுக்கிறது.

- (A) பிரிவு 12 (B) பிரிவு 13  
(C) பிரிவு 14 (D) பிரிவு 15

55. Inquiry by board shall be completed within a period of ————— months from the date of its commencement.

- (A) 3 months (B) 4 months  
(C) 5 months (D) 6 months

குழுமம் ஒரு விசாரணை துவங்கப்பட்ட தினத்திலிருந்து ————— மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

- (A) 3 மாதங்கள் (B) 4 மாதங்கள்  
(C) 5 மாதங்கள் (D) 6 மாதங்கள்

56. The supervision period shall not exceed \_\_\_\_\_ years against juvenile.

- (A) 1 year (B) 2 years  
(C) 3 years (D) 4 years

இளஞ்சிறாருக்கான மேற்பார்வை காலம் \_\_\_\_\_ ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

- (A) 1 வருடம் (B) 2 வருடங்கள்  
(C) 3 வருடங்கள் (D) 4 வருடங்கள்

57. Juvenile Justice boards are to be constituted in every

- (A) State (B) District  
(C) Panchayat (D) Taluk

இளைஞர் நீதிக்குழுமம் ஒவ்வொரு \_\_\_\_\_ லும் நிறுவப்பட வேண்டும்.

- (A) மாநிலம் (B) மாவட்டம்  
(C) பஞ்சாயத்து (D) வட்டம்

58. Provision in respect of escaped juvenile is explained in Section

- (A) Section 22 (B) Section 23  
(C) Section 24 (D) Section 25

\_\_\_\_\_ பிரிவு தப்பித்த இளம் வயதினன் மீதான நடவடிக்கை பற்றி கூறுகிறது.

- (A) பிரிவு 22 (B) பிரிவு 23  
(C) பிரிவு 24 (D) பிரிவு 25

59. Penalty for giving Intoxicating liquor or narcotic drug or psychotropic substance to Juvenile or child is given in section

- (A) Section 25 (B) Section 26  
(C) Section 27 (D) Section 28

\_\_\_\_\_ பிரிவு மயக்கமூட்டும் மது அல்லது போதை மருந்து அல்லது மனமயக்கம் தரும் பொருளை குழந்தைக்கு அல்லது இளம் வயதினனுக்கு கொடுத்தால் கிடைக்கும் தண்டனை பற்றி விளக்குகிறது.

- (A) பிரிவு 25 (B) பிரிவு 26  
(C) பிரிவு 27 (D) பிரிவு 28

60. Powers of committee given in section

- (A) Section 30 (B) Section 31  
(C) Section 32 (D) Section 33

————— பிரிவு, குழுவின் அதிகாரங்கள் பற்றி விளக்குகிறது.

- (A) பிரிவு 30 (B) பிரிவு 31  
(C) பிரிவு 32 (D) பிரிவு 33

61. Transfer of juvenile or child who are mentally III or addicted to alcohol or other drugs is explained in section

- (A) Section 57 (B) Section 58  
(C) Section 59 (D) Section 60

————— பிரிவு மனநிலை III சரியற்ற அல்லது மது அல்லது போதை மருந்துகளுக்கு அடிமையான இளம் வயதினன் அல்லது குழந்தைக்கான மாற்றல் பற்றி விளக்குகிறது.

- (A) பிரிவு 57 (B) பிரிவு 58  
(C) பிரிவு 59 (D) பிரிவு 60

62. Release and absence of Juvenile or child on placement is explained in section

- (A) Section 57 (B) Section 58  
(C) Section 59 (D) Section 60

————— பிரிவு, தங்க நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இருந்து வேலை வாய்ப்பு குறித்து ஒரு இளஞ்சிறாரை விடுவிப்பது பற்றி பிறப்பிக்கத் தக்க ஆணை பற்றி விளக்குகிறது.

- (A) பிரிவு 57 (B) பிரிவு 58  
(C) பிரிவு 59 (D) பிரிவு 60

63. Procedure in respect of bonds is given in section

- (A) Section 65 (B) Section 66  
(C) Section 67 (D) Section 68

————— பிரிவு, உறுதி முறிகள் குறித்த நெறிமுறை பற்றி விளக்குகிறது.

- (A) பிரிவு 65 (B) பிரிவு 66  
(C) பிரிவு 67 (D) பிரிவு 68



64. What is the maximum period of stay of a Juvenile or child in the aftercare organization?

- (A) 1 year (B) 2 years  
(C) 3 years (D) 4 years

எத்தனை ஆண்டுகள் ஒரு இளஞ்சிறார் விடுவிப்புக்கு பிந்தைய பராமரிப்பு நிறுவனத்தில் தங்கலாம்

- (A) 1 வருடம் (B) 2 வருடங்கள்  
(C) 3 வருடங்கள் (D) 4 வருடங்கள்

65. Juvenile Justice Board is headed by

- (A) Judicial Magistrate (B) District Magistrate  
(C) District Collector (D) None of the above

இளஞ்சிறார் நீதிக்குழுமம் ————— ஆல் தலைமை வகிக்கப்படுகிறது.

- (A) நீதித்துறை நடுவர் (B) மாவட்ட நீதிபதி  
(C) மாவட்ட ஆட்சியர் (D) இவை எதுவுமில்லை

66. Control of custodian over juvenile is explained in

- (A) Section 09 (B) Section 10  
(C) Section 11 (D) Section 12

————— பிரிவு இளஞ்சிறார் மீதான காப்பாளரின் கட்டுப்பாடு பற்றி விளக்குகிறது.

- (A) பிரிவு 09 (B) பிரிவு 10  
(C) பிரிவு 11 (D) பிரிவு 12

67. There is a fundamental difference between juvenile in conflict with law and a criminal, according to section

- (A) Section 2 (i) (B) Section 2 (j)  
(C) Section 2 (k) (D) Section 2 (l)

————— பிரிவு, சட்டத்துடன் முரண்படும் இளஞ்சிறார் மற்றும் குற்றவாளி என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறது.

- (A) பிரிவு 2 (i) (B) பிரிவு 2 (j)  
(C) பிரிவு 2 (k) (D) பிரிவு 2 (l)

68. Section ————— deals with the child in need of care and protection.

- (A) Section 2 (d) (B) Section 2 (e)  
(C) Section 2 (f) (D) Section 2 (g)

————— பிரிவு, பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படுகிற குழந்தை பற்றி விவரிக்கிறது.

- (A) பிரிவு 2 (d) (B) பிரிவு 2 (e)  
(C) பிரிவு 2 (f) (D) பிரிவு 2 (g)

69. Competent authority in relation to children in need of care and protection is

- (A) Government
- (B) Child Welfare Committee
- (C) Juvenile Justice Board
- (D) District Collector

பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படுகிற குழந்தைகள் தொடர்புடைய நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரம் ————— க்கு உள்ளது.

- (A) அரசாங்கம்
- (B) குழந்தை நலக்குழுமம்
- (C) இளைஞர் நீதிக்குழுமம்
- (D) மாவட்ட ஆட்சியர்

70. Competent authority in relation to juveniles in conflict with law is

- (A) Government
- (B) Child welfare committee
- (C) Juvenile Justice Board
- (D) District collector

சட்டத்திற்கு முரண்படும் இளஞ்சிறார் தொடர்புடைய அதிகாரம் ————— உள்ளது.

- (A) அரசாங்கம்
- (B) குழந்தை நலக்குழுமம்
- (C) இளைஞர் நீதிக்குழுமம்
- (D) மாவட்ட ஆட்சியர்

71. Juvenile can be sent to special home for a period of ————— years.

- (A) 3 years
- (B) 4 years
- (C) 5 years
- (D) 6 years

இளஞ்சிறாரை ————— ஆண்டுகள் சிறப்பு இல்லத்தில் தங்க வைக்கலாம்.

- (A) 3 ஆண்டுகள்
- (B) 4 ஆண்டுகள்
- (C) 5 ஆண்டுகள்
- (D) 6 ஆண்டுகள்

72. Whoever employs or uses the juvenile or child for begging shall be punishable for ————— years with fine.

- (A) 3 years
- (B) 4 years
- (C) 5 years
- (D) 6 years

யாராயினும் இளம் வயதினன் அல்லது குழந்தையை பிச்சையெடுக்க பயன்படுத்தினால் அவருக்கு ————— காலம் சிறைத்தண்டனையுடன் அபராதமும் உண்டு.

- (A) 3 வருடங்கள்
- (B) 4 வருடங்கள்
- (C) 5 வருடங்கள்
- (D) 6 வருடங்கள்

73. Who among the following is the first to come in contact with a Juvenile in conflict with law?

- (A) Magistrate (B) Police  
(C) Juvenile Home (D) Probation Officer

சட்டத்திற்கு முரண்படும் இளஞ்சிறாருடன் முதன் முதலில் தொடர்புக்கு வருபவர்

- (A) நீதித்துறை நடுவர் (B) காவலர்  
(C) இளஞ்சிறார் இல்லம் (D) நன்னடத்தை அலுவலர்

74. How many members are there in Juvenile Justice Board?

- (A) 1 (B) 2  
(C) 3 (D) 4

இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் ————— உறுப்பினர்கள் உள்ளனர்.

- (A) 1 (B) 2  
(C) 3 (D) 4

75. How many members are there in the Child Welfare Committee?

- (A) 2 (B) 3  
(C) 4 (D) 5

குழந்தை நலக் குழுமத்தில் ————— உறுப்பினர்கள் உள்ளனர்.

- (A) 2 (B) 3  
(C) 4 (D) 5

76. The child welfare committee has the powers of a

- (A) Judicial Magistrate 1<sup>st</sup> Class (B) Dist., Magistrate  
(C) District Collector (D) Tahsildhar

குழந்தை நலக் குழுமம் கீழ்க்காணும் ————— அலுவலரின் அதிகாரம் பெற்றுள்ளது.

- (A) முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் (B) மாவட்ட நீதிபதி  
(C) மாவட்ட ஆட்சியர் (D) வட்டாட்சியர்

77. Section ————— explains about the proceedings of under chapter 8 of the code of criminal procedure not competent against juvenile.

- (A) Section 14 (B) Section 15  
(C) Section 16 (D) Section 17

————— பிரிவு குற்றவியல் நடைமுறை விதித் தொகுப்பில் அத்தியாயம் 8 ன் கீழ் உள்ள நீதிமன்ற நடவடிக்கை இளஞ்சிறாருக்கு எதிராக செயற்படுத்தல் பொருந்தாது.

- (A) பிரிவு 14 (B) பிரிவு 15  
(C) பிரிவு 16 (D) பிரிவு 17

78. \_\_\_\_\_ section defines special offences.

- (A) Section 25
- (B) Section 26
- (C) Section 27
- (D) Section 28

\_\_\_\_\_ பிரிவு, குறிப்பிட்ட குற்றங்கள் பற்றி விவரிக்கிறது.

- (A) பிரிவு 25
- (B) பிரிவு 26
- (C) பிரிவு 27
- (D) பிரிவு 28

79. \_\_\_\_\_ section deals with appeals.

- (A) Section 52
- (B) Section 53
- (C) Section 54
- (D) Section 55

\_\_\_\_\_ பிரிவு, மேல் முறையீடுகள் பற்றி விவரிக்கிறது.

- (A) பிரிவு 52
- (B) பிரிவு 53
- (C) பிரிவு 54
- (D) பிரிவு 55

80. Section \_\_\_\_\_ explains about the procedure in Inquiries, appeals and revision proceedings.

- (A) Section 53
- (B) Section 54
- (C) Section 55
- (D) Section 56

\_\_\_\_\_ பிரிவு, விசாரணை, மேல்முறையீடு மற்றும் சீராய்வு நடவடிக்கையின் நெறிமுறைகள் பற்றி விவரிக்கிறது.

- (A) பிரிவு 53
- (B) பிரிவு 54
- (C) பிரிவு 55
- (D) பிரிவு 56

**ROUGH WORK**

## ROUGH WORK